

Un alif de liaison particulier, celui des mots : (nom) "إِسْمٌ" et (fils) "إِبْنٌ" :

Lorsque ces mots sont dans une phrase, l'alif et la kasra ne se prononcent pas. On passe directement de la dernière voyelle du mot qui le précède :

à la lettre "س" du mot "إِسْمٌ".

à la lettre "ب" du mot "إِبْنٌ".

Exemples :

مَا إِسْمُكَ ————— مَا إِسْمُكَ
هُوَ ابْنُ الْمُدْرَسِ. ————— هُوَ ابْنُ الْمُدْرَسِ.

Exercices :

1) Lecture :

إِسْمٌ : "إِسْمٌ الْوَلَدِ مُحَمَّدٌ" وَاسْمُ الْبِنْتِ زَيْنَبٌ.

إِسْمُ الْمُدْرَسِ حَامِدٌ. مَا اسْمُ الْمُدِيرِ؟

إِبْنٌ : "إِبْنُ خَالِدٍ فِي الْمَدْرَسَةِ وَابْنُ حَامِدٍ فِي الْجَامِعَةِ.

إِبْنُ الْمُدْرَسِ فِي الْفَصْلِ. أَيُّ ابْنِ الْمُدِيرِ؟

إِبْنٌ مَنْ أَنْتَ؟ أَنَا ابْنُ الْوَزِيرِ.